

The Hongkong and Shanghai Banking Corporation Limited-இன் ஆண்டு அறிக்கை மற்றும் கணக்குகள் 2023

ஒருங்கிணைந்த வருமான அறிக்கை டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கு		

	2023 HK\$'m	2022 HK\$'m (மீண்டும் கூறப்பட்டது) ¹
நிகர வட்டி வரவு	130,780	109,878
– வட்டி வரவு	295,212	163,124
– வட்டிச் செலவு	(164,432)	(53,246)
நிகர கட்டண வரவு	38,043	38,565
– கட்டண வரவு	51,025	50,053
– கட்டணச் செலவு	(12,982)	(11,488)
வணிகத்திற்கான அல்லது நியாய மதிப்பின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்ட நிதிக் கருவிகளின் நிகர வரவு காப்புறுதி வணிகங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளிலிருந்து நிகர வரவு/(செலவு), தொடர்புடைய சார்பியச் சொத்துக்கள் உட்பட, நியாயமான முறையில் அளவிடப்படுகிறது	74,435	41,276
இலாபம் அல்லது இழப்பு மூலம் மதிப்பு	48,959	(94,914)
நியமிக்கப்பட்ட கடன்கள் மற்றும் அதன் சார்பியப் பொருட்களின் நியாயமான மதிப்பின் மாறுதல்கள்	8	(703)
இலாபம் அல்லது நஷ்டம் வாயிலாகக் கட்டாயமாக மதிப்பிடப்பட்ட மற்ற நிதிக் கருவிகளின் நியாயமான மதிப்பின் மாறுதல்கள்	252	40
வருவாய் சார்ந்த முதலீடுகளில் நஷ்டம் கழித்த இலாபம்	(3,791)	52
காப்பீட்டு நிதி வரவு/(செலவு)	(48,798)	97,187
காப்பீட்டு சேவை விளைவு	6,558	4,977
– காப்பீட்டு வரவு	13,007	10,723
– காப்பீட்டு சேவை செலவு	(6,449)	(5,746)
மற்ற இயக்கு வரவு	3,233	4,445
எதிர்பார்த்த கடன் நஷ்டங்கள் மற்றும் பிற கடன் சேதா கட்டணங்களின் மாறுதலுக்கு முன்	249,679	200,803
திகர இயக்க வருவாய்	(12,843)	(16,370)
எதிர்பார்த்த கடன் நஷ்டங்கள் மற்றும் பிற கடன் சேதா கட்டணங்களின் மாறுதல்	236,836	184,433
திகர இயக்கு வரவு	(38,547)	(38,322)
ஊழியர் இழப்பீடு மற்றும் சலுகைகள்	(54,538)	(53,097)
பொது மற்றும் நிர்வாகச் செலவுகள்	(9,724)	(9,096)
உடைமை, இயந்திரகம் மற்றும் இயந்திரத்தின் மதிப்பிற்க்கம்	(7,184)	(6,023)
புலனாகாதச் சொத்துக்களின் மதிப்பிற்க்கம்	(109,993)	(106,538)
திகர இயக்குச் செலவுகள்	126,843	77,895
இயக்கு இலாபம்	18,555	18,792
கூட்டாளிகள் மற்றும் கூட்டு முயற்சிகளின் இலாப பங்கு	(23,955)	—
இணை நிறுவனங்களில் ஆர்வ குறைதல்	121,443	96,687
வரிக்குமுன் இலாபம்	(23,916)	(15,996)
வரிச் செலவு	97,527	80,691
ஆண்டுக்குரிய இலாபம்	87,191	73,662
சேரவேண்டிய தொகை:	3,556	2,739
– நேரடி உடைமை நிறுவனத்தின் சாதாரண பங்குதாரர்களுக்கு	6,780	4,290
– பிற பங்கு வைத்திருப்பவர்களுக்கு	97,527	80,691
– கட்டுப்பாடில்லா வரிகள்		
ஆண்டுக்குரிய இலாபம்		

¹ ஜனவரி 1, 2023 முதல், நாங்கள் HKFRS 17 ‘காப்பீட்டு ஒப்பந்தங்களை’ ஏற்றுக்கொண்டோம், இது HKFRS 4 ‘காப்பீட்டு ஒப்பந்தங்களுக்கு’ பதிலாக மாற்றப்பட்டது. அதற்கேற்ப ஒப்பீட்டுத் தரவு மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

	2023 HK\$'m	2022 HK\$'m	2021 HK\$'m
		(மீண்டும் கூறப்பட்டது) ¹	(மீண்டும் கூறப்பட்டது) ¹
சொத்துகள்			
மத்திய வங்கிகளில் இருப்புத் தொகை	232,987	232,740	276,857
மற்ற வங்கிகளிலிருந்து வரக்கூடிய பொருட்கள்	22,049	28,557	21,632
ஹாங்க்காங் அரசாங்கக் கடன் சான்றிதழ்	328,304	341,354	332,044
வணிகச் சொத்துக்கள்	941,250	699,805	777,450
சார்பியச் சொத்துக்கள்	409,253	502,877	365,167
நியமிக்கப்பட்ட மற்றும் இலாபம் அல்லது இழப்பு மூலம் நியாயமான மதிப்பில் கட்டாயமாகக் கணக்கிடப்பட்ட நிதி சொத்துக்கள்	707,573	653,030	675,853
எதிர் மறுகொள்வினை ஒப்பந்தங்கள் - வாணிகமற்ற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களும் முன்பணங்களும்	831,186	927,976	803,775
மற்றும் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள்	563,801	515,847	427,811
மற்றும் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களும் நிதிநிலை முதலீடுகள்	3,557,076	3,695,068	3,830,956
கூட்டு நிறுவனங்களிலிருந்து வரவேண்டியவை	2,029,212	1,749,707	1,630,612
இணை நிறுவனங்களிலும் கூட்டு முயற்சிகளிலும் முதலீடு	158,592	140,485	112,621
நன்மதிப்பு மற்றும் புலனாகாதச் சொத்துக்கள்	170,206	185,898	188,485
உடைமை, இயந்திரகம் மற்றும் இயந்திரம்	38,923	36,863	31,416
ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்துக்கள்	129,675	130,926	129,827
முன்செலுத்தப்பட்ட பணம், சேர்த்த வருவாய் மற்றும் மற்ற சொத்துக்கள்	9,315	7,582	7,444
மொத்த சொத்துகள்	370,991	349,128	266,466
கடன் பொறுப்புகள்	10,500,393	10,197,843	9,878,416
புழக்கத்திலுள்ள ஹாங்க்காங் பணத்தாள்கள்	328,304	341,354	332,044
மற்ற வங்கிகளுக்குத் தற்போது செலுத்தப்படும் பொருட்கள்	27,536	33,073	25,701
மறுகொள்வினை ஒப்பந்தங்கள் - வாணிகமற்ற வங்கிகளின் வைப்பீடுகள்	521,984	351,093	255,374
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள்	182,146	198,908	280,310
வணிக கடன் பொறுப்புகள்	6,261,051	6,113,709	6,177,182
சார்பியச் சொத்துக்கள்	103,050	142,453	92,723
நியாய மதிப்பில் நியமிக்கப்பட்ட நிதி கடன் பொறுப்புகள்	450,216	551,729	355,791
நடப்புக் கடன் பத்திரங்கள்	170,728	167,743	138,965
ஒய்வு சலுகைக் கடன் பொறுப்புகள்	87,745	100,909	67,364
கூட்டு நிறுவனங்களுக்குச் சேரவேண்டியவை	1,362	1,655	1,890
இயல்பாகச் சேர்ந்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வருமானம், மற்றக் கடன் பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள்	465,476	398,261	356,277
காப்பீட்டு ஒப்பந்த பொறுப்புகள்	258,113	246,614	227,245
நடப்பு வரி கடன் பொறுப்புகள்	730,829	654,922	690,991
ஒத்திவைக்கப்பட்ட வரி கடன் பொறுப்புகள்	15,344	6,009	2,385
கீழ்நிலைப்படுத்தப்பட்ட கடன் பொறுப்புகள்	23,923	21,912	22,043
மொத்தக் கடன் பொறுப்புகள்	—	3,119	4,053
மொத்த சொத்து மதிப்பும் கடன் பொறுப்புகளும்	9,627,807	9,333,463	9,030,338
சொத்து மதிப்பு	180,181	180,181	172,335
பங்கு மூலதனம்	52,465	52,386	44,615
மற்ற பங்குமுதல் கருவிகள்	117,214	108,837	151,510
மற்ற காப்புநிதி	462,866	466,148	422,462
தக்கவைத்த இலாபங்கள்	812,726	807,552	790,922
மொத்த பங்குதாரரளின் சொத்து மதிப்பு	59,860	56,828	57,156
கட்டுப்பாடில்லாத பாத்தியதை	872,586	864,380	848,078
மொத்தச் சொத்து மதிப்பு	10,500,393	10,197,843	9,878,416

¹ ஜனவரி 2023 முதல், HKFRS 17 ‘காப்பீட்டு ஒப்பந்தங்கள்’ என்ற கணக்கியல் தரநிலையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம், இது HKFRS 4 ‘காப்பீட்டு ஒப்பந்தங்கள்’ என்ற கணக்கியல் தரத்தை மாற்றியது. இல் இருப்புநிலைக் குறிப்பில் 2022 ஒப்பீட்டுத் தரவு மற்றும் HKFRS 17 மாற்றத்தின் தாக்கத்தை நாங்கள் மீண்டும் வழங்கியுள்ளோம்.

ஒருங்கிணைந்த அறிக்கைகள் 31 டிசம்பர் 2023-ல்		
வங்கியியல் (மூலதனம்) விகிதக் பாகம் 3C(1) -ன் தேவையளின்படி HKMA-விற்கு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட ‘மூலதனம் போதிய விகிதங்களில்’ அடங்கியுள்ள மூலதன விகிதங்களைக் கீழ்க்கண்ட அட்டவணை எடுத்துக் காட்டும்.		
	31 டிசம்பர் 2023 இல்	31 டிசம்பர் 2022 இல்
	%	%
பொது சொத்து மதிப்பு அடுக்கு 1 (CET1) மூலதன விகிதம்	15.8	15.3
அடுக்கு 1 மூலதன விகிதம்	17.5	16.9
மொத்த மூலதன விகிதம்	19.7	18.8

இயக்குநர்கள் குழுமம்		
Peter Tung Shun Wong, GBS, JP, <i>நிர்வாகமற்ற தலைவர்</i>	Andrea Lisa DELLA MATTEA*	
David Gordon Eldon, GBS, CBE, JP, <i>நிர்வாகமற்ற துணைத் தலைவர்</i>	Pam KAUH*	
David Yi Chien Liao*	Rajnish KUMAR*	
Surendranath Ravi Rosh*	Beau Khoon Chen KUOK*	
Paul Jeremy BROUGH*	Irene Yun-lien LEE*	
Edward Wai Sun CHENG,* GBS, JP	Annabelle Yu LONG*	
Sonia Chi Man Cheng*	Kevin Anthony WESTLEY,* BBS	
Yiu Kwan CHOI*		
*சார்பற்ற நிர்வாகமற்ற இயக்குநர்	*நிர்வாகமற்ற இயக்குநர்	*இணை தலைமை நிர்வாக அதிகாரி



இதனை வெளியிட The Hongkong and Shanghai Banking Corporation Limited, வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுடன் ஹாங்க்காங் SAR-உடன் இணைக்கப்பட்டது.

சார்பற்ற தணிக்கையாளரின் அறிக்கை ஹாங்க்காங் மற்றும் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்குதாரருக்கு (வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் ஹாங்க்காங்கில் இணைக்கப்பட்டுள்ளது)

அபிப்பிராயம்
நாங்கள் கணக்காய்வு செய்துள்ளவை

The Hongkong and Shanghai Banking Corporation Limited (‘வங்கி’) மற்றும் அதன் துணை நிறுவனங்களின் (‘குழுமம்’) ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் பக்கங்கள் 83 முதல் 151 வரை அமைந்துள்ளன, அதில் அடங்கியுள்ளவை:

- 31 டிசம்பர் 2023-இல் முடிவுற்ற ஆண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட நிலைக் குறிப்பு;
- அந்நாளில் முடிந்த ஆண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட வரவு அறிக்கை;
- அந்நாளில் முடிந்த ஆண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான வரவு அறிக்கை;
- அந்நாளில் முடிந்த ஆண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சொத்து மதிப்பு மாற்றங்களின் அறிக்கை;
- அந்நாளில் முடிந்த ஆண்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட பணப்புழக்க அறிக்கை; மற்றும்
- பொருள் கணக்கியல் கொள்கைகள் மற்றும் பிற விளக்கத் தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் பற்றிய குறிப்புகள்.

¹ *ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் குறிப்பு 1.1(d)-யில் குறிப்பிட்டது போல, சில தேவையான வெளிப்பாடுகள், ஒருங்கிணைக்கப்பெற்ற நிதிநிலை அறிக்கைகளின் குறிப்புகளுக்கு பதில், 2023 ஆண்டு கணக்கு மற்றும் அறிக்கையின் வேறு சில இடங்களில் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளிலிருந்து குறுக்கு-குறிப்பு அளிக்கப்பட்டுள்ளதோடு தணிக்கை செய்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளன.*

எங்கள் அபிப்பிராயம்

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் 31 டிசம்பர் 2023 அன்றைய நிலவரப்படி குழுமத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலையைப் பற்றி உண்மையான மற்றும் நியாயமான நிலையை வெளிப்படுத்துகின்றன என்பது எங்கள் அபிப்பிராயம். மேலும், அந்நாளில் முடிவுற்ற வருடத்திற்கான நிதிநிலைச் செயல்பாடு மற்றும் பணப்புழக்கங்கள் சான்றளிக்கப்பட்ட பொதுக் கணக்கர்களுக்கான ஹாங்க்காங் நிறுவனத்தால் (‘HKICPA’) வழங்கப்பட்ட ஹாங்க்காங் நிதிநிலை வரையறைகளின்படி (‘HKFRS’) உள்ளதென்பதும், ஹாங்க்காங் நிறுவனங்கள் அரசாணையின்படி தயாரிக்கப்பட்டதென்பதும் எங்கள் அபிப்பிராயம்.

அபிப்பிராயத்தின் அடிப்படை

HKICPA வழங்கியுள்ள ஹாங்க்காங் கணக்காய்வு வரையறைகளுக்கு (‘HKSA’) இணங்க நாங்கள் எங்கள் கணக்காய்வை நடத்தினோம். இந்த வரையறைகளின் கீழ் எங்களுக்கு உள்ள பொறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் ‘கணக்காய்வுக்கான கணக்காய்வாளரின் பொறுப்புகள்’ எனும் பகுதியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன.

நாங்கள் பெற்ற கணக்காய்வு சான்றுகள் போதுமானவை என்றும் எங்கள் கருத்துக்கு அடிப்படை வழங்கப் போதுமானவை என்றும் நாங்கள் நம்புகிறோம்.

சார்பற்றமை

நாங்கள் HKICPA-வின் தொழில்முறைக் கணக்காளர்களுக்கான நன்னெறிக் கோட்பாடுகளுக்கு (கோட்பாடுகள்) இணங்க செயலாற்றும் சார்பற்ற குழு ஆவோம். மேலும், நாங்கள் கோட்பாடுகளுக்கு இணங்க எங்களுடைய நன்னெறிப் பொறுப்புகளைப் பூர்த்தி செய்திருக்கிறோம்.

முக்கிய கணக்காய்வு விஷயங்கள்

முக்கிய தணிக்கை விஷயங்கள், எங்கள் தொழில்முறை தீர்ப்பில், தற்போதைய காலத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை முழுமையாக நாங்கள் கணக்காய்வு செய்த குழுவிலும், அதன் பின்னர் எங்கள் அபிப்பிராயத்தை உருவாக்குவதிலும் இந்த விஷயங்கள் அனைத்தும் கண்டறியப்பட்டன. மேலும், இந்த விஷயங்களில் எங்களுக்கு வேறொரு தனி அபிப்பிராயம் இல்லை.

எங்கள் கணக்காய்வில் கண்டறியப்பட்ட முக்கிய கணக்காய்வு விஷயங்கள் பின்வருமாறு சுருக்கிக் கூறப்பட்டுள்ளன:

- வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முன்பணங்களில் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளுக்கான ஒதுக்கீடுகள்
- இணை நிறுவனங்களின் முதலீட்டின் சேத மதிப்பீடு-Bank of Communications Co., Limited (‘BoCom’)
- காப்பீட்டு ஒப்பந்த பொறுப்புகள்

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முன்பணங்களில் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளுக்கான ஒதுக்கீடுகள்

முக்கிய கணக்காய்வு விஷயத்தின் தன்மை

31 டிசம்பர் 2023 அன்று இந்த குழு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கும் முன்பணங்களுக்கும் மீதான எதிர்பார்க்கப்படும் கடன் நஷ்டங்களுக்கு (‘ECL’) HK\$38.9 பில்லியன் ஒதுக்கீடுகளைப் பதிவு செய்தது. வாடிக்கையாளர்களுக்கான கடன் இல்லாத கடன்கள் மற்றும் முன்பணங்கள் மீதான ECL-ஐ திரிணயிக்க இயல்புநிலை மற்றும் இழப்புகளுக்கு இடையிலான தொடர்புகளின் குழுவின் வரலாற்று அனுபவம், கடன் வாங்குபவரின் கடன் தகுதி, வாடிக்கையாளர்கள் அல்லது போர்ட்டீஃபோலியோக்களின் பிரிவு, பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றை உபயோகிக்கும் மாதிரிகளில் பயன்படுத்தப்படும் சிக்கலான கடன் இடர் முறைகள் தேவைப்படுகின்றன. கணிப்பு நிச்சயமற்ற தன்மையை உள்ளடக்கிய அனுமானங்களின் தீர்மானித்தல் இதற்குத் தேவைப்படுகிறது. கடன் இல்லாத கடன்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான முன்பணம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்திய ECL-க்கு பயன்படுத்தப்படும் அனுமானங்களில், அதிக அளவில் மேலாண்மை தீர்ப்பு உள்ளவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான கடன் குறைபடற்ற கடன்கள் மற்றும் முன்பணங்களின் ECL மீது மிகவும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாறுபாடுகள் அடங்கும். குறிப்பாக, இவற்றில் பொருளாதார சூழ்நிலைகளும் அவற்றின் சாத்தியக்கூறுகளும் மற்றும் வாடிக்கையாளர் இடர் மதிப்பீடுகளும் உள்ளடங்கும். அதேபோல், வெளி பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் ஒருமித்த பொருளாதார தகவல் முன்னறிவிப்பு குறித்து உள்ளார்ந்த நிச்சயமற்ற தன்மை உள்ளது.

சீனாவின் நிலப்பரப்பு வணிக ரியல் எஸ்டேட் துறை, புவிசார் அரசியல் நிலப்பரப்பு மற்றும் பிற தற்போதைய மேக்ரோ பொருளாதார நிலைமைகள் தொடர்பான தாக்கங்கள், வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான ECL ஐ தீர்மானிப்பதற்கான உள்ளார்ந்த இடர் மற்றும் மதிப்பீட்டு நிச்சயமற்ற தன்மையைப் பாதிக்கின்றன.

மேற்கூறிய தொடர்கிற முன்னேற்றங்கள், பாதுகாப்பற்ற கடல் நிலப்பகுதியான சீனாவின் வர்த்தக ரியல் எஸ்டேட் துறையுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க கடன் குறைபாடுள்ள பெருநிறுவன வெளிப்பாடுகளையும் விளைவித்துள்ளன. இங்குக் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் அனுமானங்கள் இந்த வெளிப்பாடுகளின் மீட்சியை மதிப்பிடுவதில் பயன்படுத்தப்படுகின்றன.

கணக்காய்வுக் குழுவுடன் கலந்தோரேசிக்கப்பட்ட விஷயங்கள்

தற்போதைய பெரும்-பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இந்த செய்முறைகளின் சரியான தன்மை, அவற்றின் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அனுமானங்கள், மற்றும் வெளிப்பாடுகள் ஆகியவற்றைக் குறித்து தணிக்கைக் குழுவுடன் விவாதித்தோம். இதில் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அவற்றின் சாத்தியக்கூறுகள், வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான ECL-ஐப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட மேலாண்மை தீர்ப்புகள் மற்றும் மீள் குறிப்பிடத்தக்கக் கடன் குறைபாடுள்ள மொத்த விற்பனை வெளிப்பாடுகளின் எதிர்கால மீட்சி ஆகியவை அடங்கும்.

முக்கிய கணக்காய்வு விஷயங்களை எங்கள் கணக்காய்வு எவ்வாறு கையாண்டுள்ளது

வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கான ECL-ஐத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் முறைகள், அவற்றின் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அனுமானங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நாங்கள் சோதித்தோம். இதில் அடங்கும் கட்டுப்பாடுகள்:

- மாதிரி மேம்பாடு, சரிபார்த்தல், மற்றும் கண்காணிப்பு;
- பொருளாதார சூழ்நிலைகளின் ஒப்புதல்;
- பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஒதுக்கப்பட்ட சம்பலிக்கும் தன்மை குறித்த ஒப்புதல்; – வாடிக்கையாளர் இடர் மதிப்பீடுகளை வழங்குதல்;
- மேலாண்மை தீர்ப்பு சரிசெய்தலுக்கான ஒப்புதல்; மற்றும்
- கடன் குறைபாடுள்ள மொத்த வெளிப்பாடுகளின் மீட்சியை மதிப்பிடுவதில் பயன்படுத்தப்படும் உள்ளீடு மற்றும் அனுமானங்களின் மதிப்பாய்வு.

நாங்கள் ECL வழிமுறைகளை HKFRS 9-இன் தேவைகளைப் பின்பற்றி அனுசரிப்பது குறித்து கணிசமான தணிக்கை நடைமுறைகளை செய்தோம். நாங்கள், ECL மாதிரிகளில் அனுபவமிக்க வல்லுநர்களை, முறைகளையும் தொடர்புடைய மாதிரிகளின் சரியான தன்மையைக் கணக்கிட ஈடுபடுத்தினோம்.

குறிப்பிடத்தக்க அனுமானங்களையும் தகவல்களையும் மதிப்பிடுவதற்கு நாங்கள் பின்வருவனவற்றை மேற்கொண்டோம்:

- குறிப்பிடத்தக்க அனுமானங்களின் சரியான தன்மையை நாங்கள் சவால் செய்தோம் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களைப் பெற்றோம்
- ஒரு சில பொருளாதார சூழ்நிலைகளின் தீவிரத்தன்மை மற்றும் சாத்தியக்கூறுகளின் நியாயத்தை மதிப்பிட எங்கள் பொருளாதார நிபுணர்களை நாங்கள் ஈடுபடுத்தினோம்;
- நாங்கள் மொத்த வெளிப்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட வாடிக்கையாளர் இடர் மதிப்பீடுகளின் மாதிரியை சோதித்தோம்; மற்றும்
- ECL-ஐத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான தரவுகளின் மாதிரியை நாங்கள் சோதித்தோம்.

நிர்வாகத் தீர்ப்பு சரிசெய்தல்களின் மாதிரி மற்றும் கடன் குறைபாடுள்ள மொத்த விற்பனை வெளிப்பாடுகளுக்கு, இவற்றின் சரியான தன்மையை நாங்கள் சவால் செய்தோம், மற்றும் தீர்மானிக்கப்பட்ட ECL-ஐ மதிப்பீடு செய்தோம்.

குறிப்பிடத்தக்க அனுமானங்களைத் தேர்ந்தெடுப்பதில் செய்யப்பட்ட முடிவுகளும் மேலாண்மை தீர்ப்பு சரிசெய்தல்களைத் தீர்மானித்தல் மற்றும் கடன் குறைபாடுள்ள மொத்த விற்பனை வெளிப்பாடுகளும் சாத்தியமான மேலாண்மை சார்புகளின் குறிக்காட்டிகளுக்கு எந்தவிதக் குறிப்பிடத்தக வலுவற்ற தாங்கள் ஆலோசித்தோம்.

பொருந்தக்கூடிய நிதி அறிக்கை கட்டமைப்பின் சூழலில் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களின் ECL தொடர்பான வெளிப்பாடுகளின் போதுமான தன்மையை நாங்கள் மதிப்பிட்டோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் தொடர்புடைய குறிப்புகள்

அபாயம்: ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளிலிருந்து குறுக்கு-குறிப்பிடப்பட்டபடி, கடன் இடர் (தணிக்கை செய்யப்பட்ட தகவல் மட்டுமே), பக்கம் 35-58

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் குறிப்பு 1.2 (i): தயாரிப்பின் அடிப்படை மற்றும் குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகள் - குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகளின் சுருக்கம் - பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட செலவின் குறைபாடு மற்றும் FVOCI நிதிச் சொத்துகள், பக்கம் 94-96

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் குறிப்பு 2 (e): இயக்கு இலாபம் – எதிர்பார்த்த கடன் நஷ்டங்கள் மற்றும் பிற கடன் சேதார கட்டணங்களில் மாறுதல், பக்கம் 101

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் குறிப்பு 10: வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களும் முன்பணங்களும், பக்கம் 116-117

இணை நிறுவனங்களின் முதலீட்டின் சேத மதிப்பீடு-Bank of Communications Co., Ltd (‘BoCom’)

முக்கிய கணக்காய்வு விஷயத்தின் தன்மை

31 டிசம்பர் 2023 இல், பங்கு விலையின் அடிப்படையில் BoCom இல் முதலீட்டின் நியாயமான மதிப்பு, சுமந்து செல்லும் மதிப்பை விட குறைவாக இருந்தது. இது சாத்தியமுள்ள சேதாரக் குறிக்காட்டியாகக் கருதப்படுகிறது. பயன்பாட்டில் உள்ள மதிப்பைப் பயன்படுத்தி (‘VU’) மாதிரியைப் பின்பற்றி உணர்திறன் பகுப்பாய்வை ஆதரிக்கும் ஒரு குறைபாடு சோதனை நிர்வாகத்தால் செய்யப்பட்டது. இந்த அடிப்படையில், குழு BoCom முதலீட்டின் மதிப்பை HK\$24.0bn குறைத்தது. 31 டிசம்பர் 2023 இல், குறைபாட்டிற்குப் பிறகு BoCom இல் முதலீட்டின் சுமந்து செல்லும் மதிப்பு HK\$166.2 பில்லியன் ஆகும்

VU மாதிரியில் பயன்படுத்தப்படும் முறை குறுகிய கால மற்றும் நீண்ட கால இயற்கையின் பல்வேறு அனுமானங்களைச் சார்ந்துள்ளது. மதிப்பீட்டு நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்ட இந்த அனுமானங்கள், நிர்வாகத்தின் முடிவெடுக்கும் திறன், ஆய்வாளர்களின் கணிப்புகள், மற்றும் சந்தை தகவல்கள் அல்லது பிற தொடர்புடைய தகவல்களின் கலவையிலிருந்து பெறப்படுகின்றன.

எங்களது தணிக்கையின் அனுமானங்கள் மேலாண்மை கணக்கீடு மற்றும் முடிவெடுக்கும் திறன், மேலும் VU மீது முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய மாற்றங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினோம். குறிப்பாக, தள்ளுபடி விகிதம், இயக்கு வருமான வளர்ச்சி விகிதம், வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் மற்றும் முன்னேற்றங்கள் வளர்ச்சி விகிதம், நீண்ட கால இலாபம் மற்றும் சொத்து வளர்ச்சி விகிதங்கள், செலவு-வருமான விகிதம், வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்களின் சதவீதமாக எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகள், நீண்ட கால பயனுள்ள வரி விகிதம், மூலதனத் தேவைகள் - மூலதனப் போதுமான விகிதம், மூலதனத் தேவைகள் - அடுக்கு 1 மூலதன போதிய விகிதம் மற்றும் மொத்த சொத்துகளின் சதவீதமாக இடர்-எடை கூடிய சொத்துகள் இவற்றில் அடங்கும்.

கணக்காய்வுக் குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்ட விஷயங்கள்

நாங்கள் இந்த செய்முறையின் சரியான தன்மை, அதன் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அனுமானங்கள், ஆகியவற்றைக் குறித்து தணிக்கைக் குழுவுடன் விவாதித்தோம். மதிப்பீட்டின் நிச்சயமற்ற தன்மையை விளக்க உணர்திறன் பகுப்பாய்வைப் பயன்படுத்துவது உட்பட BoCom உட்பட தொடர்பான வெளியிடப்பட்ட வெளிப்பாடுகளையும் நாங்கள் விவாதித்தோம்.

முக்கிய கணக்காய்வு விஷயங்களை எங்கள் கணக்காய்வு எவ்வாறு கையாண்டுள்ளது

குறிப்பிடத்தக்க அனுமானங்கள், VU-வை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் முறை மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றின் மீது உள்ள கட்டுப்பாடுகளை நாங்கள் சோதித்தோம். நாங்கள் பயன்படுத்தப்பட்ட முறையின் சரியான தன்மை, அதன் பயன்பாடு ஆகியவற்றை மதிப்பீடு செய்தோம். முக்கியமான அனுமானங்களைக் கருத்தில் கொண்டு நாங்கள் பின்வருவனவற்றை நடத்தினோம்:

- குறிப்பிடத்தக்க அனுமானங்களின் சரியான தன்மையையும், பொருத்தமான இடங்களில் அவற்றின் தொடர்புகளையும் சவால் செய்தோம்;
- கடந்த கால அனுபவம், வெளிச் சந்தை தகவல்கள், ஆய்வாளர் அறிக்கைகள் உள்ளிட்ட புன்றாம் தரப்பு ஆதாரங்கள், BoCom நிர்வாகத்தின் தகவல்கள் மற்றும் பகிரங்கமாகக் கிடைக்கும் முந்தைய BoCom நிதி தகவல்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அனுமானங்களை ஆதரிக்கும் தகவல்களை உறுதிப்படுத்தும் சான்றுகளைப் பெற்றோம்;
- எங்கள் மதிப்பீட்டு நிபுணர்களின் உதவியுடன் தள்ளுபடி விகித அனுமானத்திற்கான நியாயமான வரம்பைத் தீர்மானித்து நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் தள்ளுபடி விகிதத்துடன் ஒப்பிட்டோம்; மற்றும்
- முக்கியமான அனுமானங்களைத் தேர்ந்தெடுப்பதில் எடுக்கப்பட்ட முடிவுகள் சாத்தியமான மேலாண்மை பாரபட்சத்துக்கு வழிவகுக்கிறதா என்பதை மதிப்பீடு செய்தோம்.

பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள் தற்போது வங்கிக்குக் கிடைத்துள்ள தகவல்களுடன் ஒத்துப்போகின்றன என்று வங்கியிடமிருந்து பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டன. ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் குறித்த BoCom தொடர்பான வெளிப்பாடுகளின் நிறைவுத்தன்மையைப் பொருந்தக்கூடிய நிதி அறிக்கை கட்டமைப்பின் பின்னணியில் மதிப்பிட்டோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் தொடர்புடைய குறிப்புகள்
ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் குறிப்பு 1.2 (a): தயாரிப்பு மற்றும் முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் அடிப்படை – குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகளின் சுருக்கம் – ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புடைய கொள்கைகள் , பக்கம் 91
ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் குறிப்பு 14: இணை நிறுவனங்களிலும் கூட்டு முயற்சிகளிலும் முதலீடு, பக்கம் 119-122

காப்பீட்டு ஒப்பந்த பொறுப்புகள்
முக்கிய கணக்காய்வு விஷயத்தின் தன்மை
குழு HKFRS 17 ‘காப்பீட்டு ஒப்பந்தங்கள்’ என்ற கணக்கியல் தரநிலையை ஏற்றுக்கொண்டது. ஒரு நிறுவனம் வழங்கும் காப்பீட்டு ஒப்பந்தங்கள், அது வைத்திருக்கும் மறுகாப்பீட்டு ஒப்பந்தங்கள், அது வெளியிடும் விரிப்புரிமை பங்கேற்பு அம்சங்களுடன் கூடிய முதலீட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் விண்ணப்பிக்க வேண்டிய தேவைகளை அமைக்கிறது. 31 டிசம்பர் 2023 இல், குழு HK\$730.8bn இன் காப்பீட்டு ஒப்பந்தப் பொறுப்புகளைப் பதிவு செய்தது.

HKFRS 17 இன் கீழ் காப்பீட்டு ஒப்பந்தப் பொறுப்புகள், பூர்த்தி செய்யப்பட்ட பணப்புழக்கங்கள் மற்றும் ஒப்பந்த சேவை வரம்பு ஆகியவற்றின் மொத்தமாக அளவிடப்படுகிறது, இதைத் தீர்மானிக்க தீர்ப்பு மற்றும் விளக்கம் தேவைப்படுகிறது. இதில் கணக்கியல் கொள்கைகளின் தேர்வு மற்றும் மாதிரிகளில் பயன்படுத்தப்படும் சிக்கலான செயல்பாட்டு முறைகளின் பயன்பாடு அடங்கும். பொருத்தமான செயல்பாட்டு முறையின் தேர்வு மற்றும் பயன்பாட்டுக்குக் குறிப்பிடத்தக்கத் தொழில்முறை தீர்ப்பு தேவைப்படுகிறது. கணிப்பு நிச்சயமற்ற தன்மையை உள்ளடக்கிய அனுமானங்களின் தீர்மானித்தல் இதற்குத் தேவைப்படுகிறது.

கணக்காய்வுக் குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்ட விஷயங்கள்
நாங்கள் இந்த செய்முறைகளின் சரியான தன்மை, அவற்றின் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அனுமானங்கள், மற்றும் தொடர்புடைய வெளிப்பாடுகள் ஆகியவற்றைக் குறித்து தணிக்கைக் குழுவுடன் விவாதித்தோம். காப்பீட்டு ஒப்பந்தப் பொறுப்புகளுக்கான கணக்கியல் தொடர்பான கட்டுப்பாட்டுச் சூழல் பற்றிய கருத்துக்களும் பகிரப்பட்டன.

முக்கிய கணக்காய்வு விஷயங்களை எங்கள் கணக்காய்வு எவ்வாறு கையாண்டுள்ளது

கணக்கியல் கொள்கைகள், வழிமுறைகள், அவற்றின் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அனுமானங்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தப் பொறுப்புகளை நிர்ணயிப்பதில் பயன்படுத்தப்படும் தரவு தொடர்பான சில கட்டுப்பாடுகளை நாங்கள் சோதித்தோம், சோ தித்தோம், இது ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் இதில் அடங்கும்:

- கணக்கியல் கொள்கைகளின் தேர்வு மற்றும் ஒப்புதல்;
- பாலிசிதாரர் நிர்வாக அமைப்பிலிருந்து காப்பீட்டுக் கணிப்பாளர் மாதிரிகள் வரையில் உள்ள பாலிசி தகவல் சரிப்படுத்தல்கள்;
- அனுமானங்கள் அமைப்பு; மற்றும்
- பயன்படுத்தப்படும் முறைகளின் மதிப்பாய்வும் நிர்ணயமும் மற்றும் மாதிரிகளில் அவற்றின் பயன்பாடு.

எங்கள் ஆயுள் காப்பீட்டுத் தொழில் வல்லுநர்கள் உதவியுடன், கணக்கியல் கொள்கைகள், செயல்பாட்டு முறைகள், அவற்றின் பயன்பாடு, குறிப்பிடத்தக்க அனுமானங்கள், தகவல் மற்றும் வெளிப்பாடுகளை மதிப்பிடுவதற்குப் பின்வரும் தணிக்கை நடைமுறைகளை நாங்கள் செய்தோம்:

- HKFRS 17-இல் உள்ள தேவைகளுடன் கணக்கியல் கொள்கைகள் பின்பற்றப்படுவதை நாங்கள் மதிப்பிட்டோம்;
- பயன்படுத்தப்படும் முறையின் தகுதி மற்றும் அதன் பயன்பாட்டின் சரியான தன்மையை நாங்கள் மதிப்பிட்டோம்.
- குறிப்பிடத்தக்க அனுமானங்களைத் தேர்ந்தெடுப்பதில் எடுக்கப்பட்ட தீர்ப்புகளின் சரியான தன்மையையும் பொருத்தமான இடங்களில் அவற்றின் தொடர்புகளையும் நாங்கள் சவால் செய்தோம். இந்த அனுமானங்களை நாங்கள் சுதந்திரமாக மதிப்பிட்டுள்ளோம் மற்றும் இதன் தொடர்புடைய உறுதிப்படுத்தும் சான்றுகளைப் பெற்றுள்ளோம். குறிப்பிடத்தக்க அனுமானங்களைத் தேர்ந்தெடுப்பதில் செய்யப்பட்ட முடிவுகள் சாத்தியமான மேலாண்மை சார்புகளின் குறிகாட்டிகளுக்கு வழிவகுக்குமா என்பதைக் குறித்து நாங்கள் ஆலோசித்தோம்; – இந்த நிலுவைகளை நிர்ணயிப்பதில் பயன்படுத்தப்படும் முக்கியமான தகவல்கள் மீது ஆழமான தணிக்கை செயல்முறைகளை நாங்கள் செய்துள்ளோம், இதன் மூலம் அவை பொருத்தமானவை மற்றும் நம்பகமானவை என்பதை உறுதிப்படுத்தினோம்; மற்றும்
- பொருந்தக்கூடிய நிதி அறிக்கை கட்டமைப்பின் பின்னணியில் வெளிப்படுத்தல்களின் போதுமான தன்மையை நாங்கள் மதிப்பிட்டோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் தொடர்புடைய குறிப்புகள்
அபாயம்: ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் குறுக்கு-குறிப்பிடப்பட்டுள்ளபடி, காப்பீட்டு உற்பத்தி செயல்பாடுகளின் இடர் (தணிக்கை செய்யப்பட்ட தகவல் மட்டுமே), பக்கம் 72-76
ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் குறிப்பு 1.1 (a): தயாரிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகளுக்கான அடிப்படை – அடிப்படை - தயாரிப்பின் அடிப்படை - இணக்கம் ஹாங்காங் நிதி அறிக்கை தரநிலைகள், பக்கம் 89-90
ஒருங்கிணைக்கப்பட்ட நிலைமை அறிக்கைகளின் குறிப்பு 1.2 (j): தயாரிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகளுக்கான அடிப்படை – குறிப்பிடத்தக்க கணக்கியல் கொள்கைகளின் சுருக்கம் காப்பீட்டு ஒப்பந்தங்கள், பக்கம் 97-98
ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் குறிப்பு 3: காப்பீட்டு வணிகம், பக்கம் 102-107
ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் குறிப்பு 38: HKFRS 17ஐ ஏற்றுக்கொண்டதன் விளைவுகள், பக்கம் 147-150

மற்ற தகவல்

மற்றத்தகவல்களுக்கு இயக்குநர்களே பொறுப்பு. மற்றத்தகவல்களில், ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் எங்கள் தணிக்கையாளரின் அறிக்கை உட்பட, அனைத்து தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ள 2023 ஆண்டு அறிக்கை மற்றும் கணக்குகள், 31 டிசம்பர் 2023-இன் வங்கி வெளியிடப்பட்ட அறிக்கை மற்றும் வங்கியின் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் பட்டியல் (1 ஜனவரி 2023 முதல் 21 பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில்) ஆகியவை அடங்கும். சில வரையறுக்கப்பட்ட சொற்குறிகள், முன்னோக்கு அறிக்கைகள் தொடர்பான எச்சரிக்கை அறிக்கை, சீன மொழிபெயர்ப்பு, நிதி சிறப்பம்சங்கள், இயக்குநர்களின் அறிக்கை, நிதி மதிப்பாய்வு, ஆண்டு அறிக்கை மற்றும் கணக்குகள் 2023-இன் இயக்குநர்களின் பொறுப்புகள் பிரிவுகளின் அறிக்கை மற்றும் இடர் ஆகியவை உட்பட, இந்த தணிக்கையாளரின் அறிக்கையின் தேதிக்கு முன், மற்றத் தகவல்களில் சிலவற்றைப் பெற்றுள்ளோம்.

31 டிசம்பர் 2023-இன் வங்கி வெளிப்படுத்தல் அறிக்கை மற்றும் வங்கியின் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் பட்டியல் (1 ஜனவரி 2023 முதல் 21 பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில்) உட்பட மீதுமுள்ள மற்றத் தகவல்கள் அந்தத் தேதிக்குப் பின் எங்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்ட குறிப்பிடத் தகவல்கள் எங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் உள்ள தணிக்கை கருத்துகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை மற்றத் தகவல்களில் உள்ளடங்கா.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் பற்றிய எங்கள் அபிப்பிராயம் மற்றத் தகவல்களுக்குப் பொருந்தாது. நாங்கள் அதற்கு எந்தவகையான உறுதி முடிவும் தெரிவிக்கவில்லை; தெரிவிக்கவும் மாட்டோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் கணக்காய்வின் மீதான, எங்கள் பொறுப்பு என்பது மேல் குறிப்பிடப்பட்டுள்ள மற்றத் தகவல்களை வாசித்து, அவ்வாறு வாசிக்கும்போது, பொருளாதார ரீதியாக நிதிநிலை அறிக்கைகளுடன் அல்லது கணக்காய்வில் எங்களுக்குக் கிட்டிய அறிவுடன் சீரற்று உள்ளதா எனப் பரிசீலிப்பதும், அல்லது வேறுவகையில் பொருளாதார ரீதியாக தவறாக உள்ளதா எனப் பரிசீலிப்பதும் ஆகும்.

இக்கணக்காய்வாளர் அறிக்கையின் தேதிக்கு முன் எங்களுக்குக் கிட்டிய மற்றத் தகவல்களின் மீது நாங்கள் செய்துள்ள கணக்காய்வின்படி பொருளாதார ரீதியாக இத்தகவல்கள் தவறாக உள்ளன என்றால் நாங்கள் அதனை அறிவிக்க வேண்டியதாகும். இது தொடர்பாக நாங்கள் அறிவிக்க எதுவும் இல்லை.

மீதுமுள்ள மற்றத் தகவல்களைப் படிக்கும் போது, அதில் தவறான அறிக்கை இருப்பதாக நாங்கள் முடிவு செய்தால், தணிக்கைக் குழுவிடம் விஷயத்தைத் தெரிவித்து, எங்கள் சட்ட உரிமைகளையும் கடமைகளையும் கருத்தில் கொண்டு உரிம நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மீதான இயக்குநர்கள் மற்றும் கணக்காய்வுக் குழுவின் பொறுப்புகள்

HKICPA மற்றும் ஹாங்காங் நிறுவனங்களின் அரசாணையால் வெளியிடப்பட்ட HKFRSs-இன் அடிப்படையில் உண்மையாகவும் நியாயமான முறையிலும் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் தயாரிப்பும், மோசடி அல்லது தவறின் காரணமாக நிதிநிலை அறிக்கைகள் பாதிக்கப்படாமல் தயாரிக்க என்ன உள்கட்டுப்பாடு தேவை என்பதை முடிவு செய்து அதனை வழங்குவதும், வங்கி இயக்குநர்களின் பொறுப்புகள்.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கையில், தொடர்ந்து இயங்கும் நிறுவனமாகத் தொடர்வதற்கான குழுமத்தின் ஆற்றலை மதிப்பிடல் இயக்குநர்களின் பொறுப்பாகும். அவ்வாறு செய்கையில் தொடர்ந்து இயங்கும் நிறுவனம் தொடர்பான விஷயங்களைத் தகுந்தவாறு வெளிப்படுத்துதலும் இக்குழுமத்தைக் கலைத்துவிடவோ அல்லது இயக்கத்தை நிறுத்த எண்ணினாலோ அல்லது அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றாலொழிய மற்ற சூழ்நிலைகளில் தொடர்ந்து இயங்கும் நிறுவனத்திற்கான கணக்கியல் அடிப்படையில் பயன்படுத்துதலும் இயக்குநர்களின் பொறுப்பாகும்.

குழுமத்தின் நிதிநிலை அறிக்கையிடல் முறைகளை மேற்பார்வையிடுவது கணக்காய்வுக் குழுவின் பொறுப்புகளில் உள்ளடங்கும்.

ஒருங்கிணைக்கபெற்ற நிதிநிலை அறிக்கைகளைக் கணக்காய்வு செய்வதன் மீதான கணக்காய்வாளருக்கு உள்ள பொறுப்புகள்

ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள், மோசடி, பிழை மற்றும் தவறான அறிக்கையிலிருந்து விடுபட்டுள்ளன என்பதனை உறுதி செய்வதுடன் கணக்காய்வாளரின் அறிக்கை மற்றும் எங்கள் கருத்தை உள்ளடக்கிய தணிக்கையாளரின் அறிக்கையை வெளியிடுவதும் எங்கள் நோக்கங்கள் ஆகும். ஹாங்காங் நிறுவனங்கள் அரசாணைப் பிரிவு 405-ன்படி கணக்காய்வின் அடிப்படையில் மட்டும், மற்ற நோக்கங்களுக்காக அல்லாமல், ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப் பற்றிய எங்களது கருத்தினை உங்களுக்கு மட்டும் தெரிவிப்பது எமது பொறுப்பாகும். இந்த அறிக்கையின் உள்ளடக்கங்களைப் பொபொறுத்தமட்டில் எந்த நபருக்கும் நாங்கள் பொறுப்பல்ல மற்றும் பொறுப்பேற்கவும் மாட்டோம். நியாயமான உறுதி என்பது ஒரு உயர் மட்ட உறுதியாகும், ஆனால் HKSA-க்கு இணங்கச் செய்யப்பட்ட கணக்காய்வு பொருளாதார ரீதியான தவறுகள் ஏதேனும் இருப்பின் அதனை உள்போதும் கண்டறியும் என்பது உறுதி கிடையாது. மோசடி அல்லது பிழை மூலமாக ஏற்படும் தவறுடன் கூடிய அறிக்கைகள், தனித்தனியாகவோ அல்லது ஒரு தொகுப்பாகவோ, இந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை அடிப்படையாக வைத்துப் பயனர்கள் எடுக்கும் முடிவுகளில் நியாயமான அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கும் பட்சத்தில் அவை பொருளாதார ரீதியான தவறுகள் எனக் கருதப்படும்.

HKASs-க்கு இணங்க நாங்கள் செய்த ஆய்வின் ஒரு பகுதியாக, இந்த கணக்காய்வு முழுவதும் தொழில்முறை நியாயத்தீர்ப்பைக் கையாண்டதுடன் தொழில்முறை ஐயுறவையும் பேணி வந்தோம். மேலும் நாங்கள்:

- மோசடி அல்லது பிழையால் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் விவரப் பிழைகள் நேரக்கூடிய அபாயத்தை அடையாளம் கண்டு, மதிப்பிட்டு, இந்த இடர்களுக்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை மேற்கொண்டு, எங்கள் கருத்துக்கு அடிப்படை வழங்குவதற்குப் போதுமான பொருத்தமான கணக்காய்வு ஆதாரங்களைப் பெறுவோம்.

- சூழலுக்கு ஏற்றவாறு கணக்காய்வு முறைகளை வடிவமைப்பதற்காகக், கணக்காய்வு தொடர்புடைய உட்கட்டுப்பாடு பற்றி புரிந்துகொள்வோம். ஆனால், இது குழுமத்தின் உட்கட்டுப்பாட்டின் செயல்திறனைப் பற்றி அபிப்பிராயம் வெளிப்படுத்தும் நோக்கத்துக்காக அல்ல. உட்கட்டுப்பாட்டின் செயல்திறனைப் பற்றி அபிப்பிராயம் வெளிப்படுத்தும் நோக்கத்துக்காக அல்ல.

- பயன்படுத்தப்படும் கணக்கியல் கொள்கைகளின் பொருத்தத்தையும் இயக்குநர்களால் செய்யப்பட்டுள்ள கணக்கியல் கொள்கைகள் மற்றும் தொடர்புடைய வெளிப்பாடுகள் ஆகியவற்றின் நியாய தன்மையையும் மதிப்பாய்வு செய்வோம்.

- நடைபெற்றிருக்கும் நிகழ்வுகள் தொடர்பில் ஒரு பொருளாதார உறுதியற்ற நிலை இந்நிறுவனத்திலிருந்தாலோ அல்லது தொடர்ந்து இயங்கும் நிறுவனமாக இயங்குவதற்கு வேண்டிய குழுமத்தின் திறனில் குறைபாடு இருந்தாலோ அவற்றைக் கண்டறிதல்; பெறப்பட்ட கணக்காய்வு சான்றின் அடிப்படையில் தொடர்ந்து இயங்கும் நிறுவனம் என்ற அடிப்படையிலான கணக்கியலை இயக்குநர்கள் பயன்படுத்தியுள்ளதன் பொருத்தத்தைப் பற்றி முடிவு செய்கிறோம். பொருளாதார உறுதியற்ற தன்மை இருப்பதாக நாங்கள் முடிவு செய்தால், நாங்கள் எங்கள் கணக்காய்வு அறிக்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் உள்ள தொடர்புடைய வெளிப்பாடுகளில் கவனத்தை ஈர்க்க வேண்டும் அல்லது, அத்தகைய வெளிப்பாடுகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில் எங்கள் அபிப்பிராயத்தை மாற்ற வேண்டும். எங்கள் முடிவுகள் அனைத்தும் இக்கணக்காய்வு அறிக்கையின் தேதி வரையிலே. பெறப்பட்ட கணக்காய்வுச் சான்றினை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், வருங்காலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் இக்குழுமத்தைத் தொடர்ந்து இயங்க முடியாமல் நிறுத்தலாம்.

- வெளிப்பாடுகள் உள்ளிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம், அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த காட்சியளிப்பை மதிப்பிடுதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் அடிப்படைப் பரிவர்த்தனைகளையும் நிகழ்வுகளையும் நியாயமான காட்சியளிப்புக்கு ஏற்ற முறையில் குறிக்கின்றனவா என மதிப்பிடுவோம்.

- ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்காக, குழுமத்திலுள்ள உட்பொருட்கள் அல்லது வணிக நடவடிக்கைகளின் நிதிநிலைத் தகவல் தொடர்பான தக்க, போதுமான கணக்காய்வுச் சான்றினைப் பெறுவோம். கணக்காய்வுக் குழுவின் திசை, மேற்பார்வை மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கு நாங்கள் பொறுப்பாகிறோம். எங்கள் கணக்காய்வுக் கருத்துக்கு நாங்கள் முற்றிலும் பொறுப்பாக இருக்கிறோம்.

நாங்கள் கணக்காய்வுக் குழுவுடன் மற்ற விஷயங்களோடு, கணக்காய்வுக்குத் திட்டமிடப்பட்டுள்ள செயற்பரப்பு மற்றும் காலம் இவற்றுடன் எங்கள் கணக்காய்வின் போது நாங்கள் அடையாளம் கண்ட உட்கட்டுப்பாடுகளில் உள்ள ஏதேனும் முக்கிய குறைபாடுகள் உள்ளிட்ட முக்கியமான கணக்காய்வுக் கண்டுபிடிப்புகள் ஆகியன தொடர்பாகத் தொடர்புகொள்கிறோம்.

மேலும் தணிக்கை குழுவிற்கு நாங்கள் சுதந்திரம் குறித்த பொருத்தமான நெறிமுறைக்குட்பட்டு செயல்பட்டதைக் குறித்து அறிக்கை ஒன்றை வழங்குகின்றோம். அதில் எங்கள் சுதந்திரத்தைப் பாதிக்கும் அனைத்து உறவுகளையும் மற்ற விஷயங்களையும் தெரிவித்ததோடு தேவையான இடங்களில் எந்த அபாயங்களும் நேராமல் தவிர்த்துத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் தெரிவித்துள்ளோம்.

கணக்காய்வுக்கு குழுவுடன் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களிலிருந்து, நடப்புக்காலத்துக்கான ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைக் கணக்காய்வு செய்வதற்கான மிகவும் முக்கியமான விஷயங்களைத் தீர்மானித்தோம். எனவே அந்த விஷயங்கள் அனைத்தும் முக்கிய கணக்காய்வு விஷயங்கள் ஆகும். நாங்கள் எங்கள் அறிக்கையில் சட்டம் அல்லது விதிமுறைகள் விலக்கால் தடுக்கப்படாத பட்சத்தில் விஷயங்களைத் தெரிவிக்கிறோம். ஒரு விஷயத்தை எங்கள் அறிக்கையில் தெரிவிப்பதால் ஏற்படும் தீங்கு, அத்தகைய தகவலின் பொது நலன்களை விட அதிகமாக இருக்கும் மிகவும் அரிதான சூழ்நிலைகளில், அந்த விஷயத்தைத் தெரிவிக்கக்கூடாது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம்.

இந்த சார்பற்ற கணக்காளர் அறிக்கையைத் தயாரிக்கக் கணக்காய்வில் ஈடுபாட்டுப் பங்காளியாகச் செயல்பட்டவர் திரு. Lars Christian Jordy Nielsen.

PricewaterhouseCoopers சான்றிதழ் பெற பொதுக் கணக்கர்கள் ஹாங்காங், 21 பிப்ரவரி 2024

ஆண்டறிக்கையும் கணக்குகளும்

மேற்கண்ட ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையும் ஒருங்கிணைக்கப்பட்ட வரவு அறிக்கையும் The Hongkong and Shanghai Banking Corporation Limited-இன் 2023 ஆண்டறிக்கை மற்றும் கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. நிதிநிலை அறிக்கைக்கான குறிப்புகள் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் முக்கியமான பகுதியாகும். நிதிநிலை அறிக்கைகளின் முழுத் தொகுப்பையும் பார்க்காமல் அறிக்கைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாது. 2023-இன் ஆண்டறிக்கையையும், கணக்கியல்களையும் www.hsbc.com.hk-இல் காணலாம்.

வங்கியின் துணை நிறுவனங்களின் பெயர்கள்

வங்கியின் அனைத்து துணை நிறுவனங்களின் பட்டியல், வங்கியின் சிங்கப்பூர் கிளைகள் அனைத்திலும் வைக்கப்பட்டுள்ளது. துணை நிறுவனங்களின் பட்டியல் கிடைக்க இம்முகவரிக்குக் கோரிக்கை அனுப்பலாம்: காப்பரேட் கவ்என்ஸ்ஸ் மற்றும் செயலகம், 10 மெரினா புலவார்ட், மெரினா பே நிதி மையம், கோபுரம் 2 #48-01, சிங்கப்பூர் 018983.

வைப்பீடுகள்

வங்கியை இணைக்கும் நாட்டில் உள்ள சட்டங்கள் (“தாய் நாடு”) அதன் வெளிநாட்டு அலுவலகங்களின் வைப்புத்தொகையாளருக்கு, உள்நாட்டு வைப்புத்தொகையாளருடன் ஒப்பிடும்போது, வகையற்ற நிலையினால் கடன் அளித்தவர்களுக்கு வைப்புத் தொகையைத் திருப்பி செலுத்துதல், மூடும் நடவடிக்கைகள் அல்லது வங்கியின் சமமான நடவடிக்கைகள் ஆகிய நிகழ்வுகளில், குறைந்த முன்னுரிமையை வழங்கக் தேவையில்லை.

